

1. கீழ்க்காணும் முழுக்களை ஏறுவரிசையில் எழுதுக:  
-5, 0, 2, 4, -6, 10, -10
2. -15, 12, -17, 5, -1, -5, 6 ஆகிய எண்கள் எண்கோட்டில் குறிக்கப்பட்டால் இடது புறத்தில் குறிக்கப்பட்ட கடைசி எண் \_\_\_\_\_.
3. கீழ்க்காணும் தொடரைப் பூர்த்தி செய்க:  
50, \_\_\_\_, 30, 20, \_\_\_\_, 0, -10, \_\_\_\_, \_\_\_\_, -40, \_\_\_\_, \_\_\_\_.
4. கீழ்க்காணும் எண்களை ஒப்பீட்டு "<", ">" அல்லது "=" குறியிடுக.  
(a) -65  65      (b) 0  1000      (c) -2018  -2018
5. கீழ்க்காணும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக:  
-27, 19, 0, 12, -4, -22, 47, 3, -9, -35